

Chezhumai

செழுமை



TIST India



T I S T F a r m e r s H e l p W o r l d w i d e P r o b l e m

The International Small Group & Tree Planting Program

TIST India: 19/8, Lake View Road, Kottur, Chennai 600 085, Tamil Nadu, India
Phone : +91 44 42188438 / Mobile: +91 9840299822 / Email: josephrexon@tist.org / Web: www.tist.org

HELPLINE

For any information or help
Dial 9003020836 / 9003020839 /
9003020843

If you have any difficulty in TIST
Program Dial 9840299822

Our landline: +91 44 42188438

Our email: josephrexon@tist.org

Our address: 19/8, Lake View
Road, Kottur, Chennai 600085

தொழில்முறை உதவி

எந்த தகவல் மற்றும் உதவிக்கு
டயல் பண்ணுங்கள் : 9003020836 /
9003020839 / 9003020843

உங்களுக்கு டி.ஐ.எஸ்.டி. திட்டத்தில்
ஏதாவது கஷ்டம் இருப்பின்
டயல் பண்ணுங்கள் : 9840299822

எமது நிலவழி இணைப்பு :
+91 4442188438

எமது மின்அஞ்சல் :
Josephrexon@tist.org

எமது விலாசம் :
19/8 ஏரிக்கரைச் சாலை கோட்டூர்,
சென்னை 600085

Protect your seedlings and young trees

Tamil Nadu started to get showers. Do not transplant seedlings during rain. Young trees will die if there is water clogging in the grove. If your grove is in low-lying area immediately pave way for the water to pass away to a corner of your grove. Try to excavate a small pond in a corner of your grove and collect the overflowing rain water, which will help you to water your groves for few weeks after rainy season.

Are you ready with your seedlings for transplanting?

Make use of the coming rainy season.

தங்கள் நாற்றுக்கன்றுகளுடன் தாங்கள் தயாராக
உள்ளீர்களா ?

மழைக்காலத்தை நன்றாக பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.

உங்களின் நாற்றுகள் மற்றும் இளம் மரங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்

தழிநாட்டில் மழை பொழியும் காலம் தொடங்கிவிட்டது. நாற்றுகளை மழை பொழியும் நேரங்களில் நடவு செய்யாதீர்கள். இளம் மரங்கள் அதிகமான தண்ணீர் தேக்கத்தினால் இறந்து விடும். உங்களின் தோப்பு அதிகமான தண்ணீர் தேக்கும் கீழ்மட்ட நிலங்களாக இருந்தால் உடனடியாக தண்ணீர் வடிய வடிகால் வசதி ஏற்படுத்தவும். உங்கள் நிலங்களில் ஒரு ஓரப் பகுதியில் சிறிய குட்டை ஒன்று உருவாக்கி மழை தண்ணீரை சேகரிக்க முயற்சி செய்யுங்கள். இந்த குட்டையில் சேகரிக்கப்பட்ட மழைநீர் மழை காலத்திற்கு பிறகும் சில வாரங்களுக்கு உங்களின் தோப்புக்கு தண்ணீரை பாய்க்க உதவும்.



Best practices of this on month Chezhumai

1. Not to be greedy
2. Propagate TIST Program to other farmers
3. Excavate form pond and store rain water
4. Maintain all the planted trees in good manner
5. Put extra efforts and continue to practice agriculture
6. Stop buying seedlings and start to prepare your own seedlings

இந்த மாதம் செழுமையில் வரும் சிறந்த பயிற்சி முறைகள்

1. பேராசைபடாமல் இருப்பது
2. TIST திட்டத்தை பற்றி மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறுவது
3. பண்ணையில் குட்டை அமைத்து மழைத் தண்ணீரை சேகரிப்பது
4. நடட மரங்களை நன்கு பராமரிப்பது
5. அதிகமான உழைப்பை பயன்படுத்தி விவசாயத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது
6. நாற்றுகளை பணம் கொடுத்து வாங்குவதை தவிர்த்து சொந்த நாற்றுகளை தயாரிப்பது.



We have a mighty task before us. The earth needs our assistance -
Plant Trees

நம் முன்னே மிகப்பெரிய கடமை ஒன்று உள்ளது. பூமி நம் உதவியை நாடுகிறது -
நிறைய மரங்களை வளர்க்க வேண்டும்.

What happened to the man who killed the duck that hatched golden eggs?

A man who had a duck that hatched golden eggs every day became too greedy one day and thought that instead of getting one golden egg every day, it would be nice to get lot many golden eggs by tearing the ducks stomach. What happened? The duck died and man was left with nothing.

Few villages which are very close to national highways and near the development side are being troubled by real estate business men and factory owners. Like the man who killed his duck which hatched golden eggs, farmers are selling their land and in later stage they are left with nothing.

TIST Program areas are in remote villages and it will take atleast two decades before any signs of development reach this place. Farmers of TIST Program, you are lucky, you have learnt that trees acts as insurance when agriculture fails. Take the noble responsibility of propagating TIST Program to your friends and relatives. This will not only help your friends and relatives to improve their livelihood, but also transforms the dry landscape to greenery.



Tree grove of Dr.Abduthkalam Small Group
டாக்டர் அப்துல்கலாம் சிறுகுழுவின்
தேக்கு தொப்பு

தங்க முட்டையிடும் வாத்தை கொன்றவனின் நிலை என்ன ?

தங்க முட்டையிடும் வாத்தை அதன் உரிமையாளர் ஒரு நாள் மிகவும் பேராசை பெற்று வாத்தை கொன்றால் அதிகமான முட்டை பெறலாம் என்ற நோக்கத்தில் வாத்தை கொன்றான். என்ன ஆனது? வாத்தும் இறந்தது தங்க முட்டையும் அவன் கையை விட்டு போனது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் தொழிற்சாலை முன்னேற்றம் அடையும் பகுதியில் உள்ள கிராமங்கள் மிகவும் பாதிப்பு அடைகின்றன. ஏனெனில் பணக்கார தொழிலதிபர்கள் விவாசயிகளுக்கு பணத்தின் ஆசையை துண்டி அவர்களின் நிலங்களை வாங்கி விடுகின்றன. நிலங்களை விற்ற விவாசயிகளின் நிலைமை வாத்தை கொன்ற மனிதன் நிலைமையைப் போல் ஆகிவிடுகின்றன. நாளடைவில் விவாசயிகள் பணமும் இல்லாமல் நிலமும் இல்லாமல் தவிக்கின்றன.

TIST திட்டம் பரவியுள்ள எல்லா கிராமங்களும் நகரத்தில் இருந்து மிக தூரத்தில் இருக்கின்றதனால் தொழிலதிபர்கள் தொழிற்சாலை தொடங்குவதற்கு இந்நிலங்கள் வாங்க வருவதற்கு குறைந்தது 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். TIST திட்டத்தில் உள்ள விவாசயிகள் நல்ல வாய்ப்பு உள்ளவர்கள், நீங்கள் விவாசயம் செய்ய முடியாத காலகட்டங்களில் மரங்கள் காப்பீடு திட்டம் (Insurance) போல் உதவும் என்பதை காற்றுகொண்டீர்கள். நீங்கள் பெருந்தன்மையுடன் TIST திட்டத்தை பற்றி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எடுத்து கூறுங்கள், இது அவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் அதே நேரத்தில் இத்திட்டம் ஒன்றுக்கும் பயன்படாத நிலங்களை பசுமையாக மாற்ற உதவும்.

Thanks to Innerwheel Club, Vadivel Small Group of Arani Center

We have dedicated more than 4 acres of land for planting trees in TIST Program. Our groves are at Aarur Village which comes under Arani Center in TIST Program. We have planted teak and kumil trees in the groves of our own land. On 30th November 2009, Rajvel and Dhanasekar, TIST quantifiers quantified our groves and said that there are 921 teak and 268 kumil trees in our groves. Now, all these trees have grown more than three feet in height and we have also started to receive voucher payment from TIST for all our live trees. Our first thanks to TIST Program for creating such wonderful farmer friendly program and secondly, we thank the members of Innerwheel Club. They gave free seedlings to farmers of Mambakkam area during 2009, we too received few hundred seedlings from them. We will be happy if companies from cities join with TIST Program and support the farmers with free seedlings, so that, we will be able to recreate a better environment and produce good food crops too.

இணுவர்வீல் கிளபிற்கு நன்றி, வடிவேல் சிறுகழு, ஆரணி மையம்

நாங்கள் எங்களின் 4 ஏக்கர் நிலத்தை TIST திட்டத்தில் மரம் நடுவு செய்துள்ளோம். எங்களது தோப்புகள் ஆரூர் என்ற கிராமத்தில் ஆரணி மைத்தில் உள்ளது. நாங்கள் தேக்கு மற்றும் குமிழ் மரங்களை எங்களது தோப்பில் நடவு செய்துள்ளோம். நவம்பர் 30, 2009 அன்று TIST கணக்கீட்டாளர்களான ராஜவேல் மற்றும் தனசேகர் ஆய்வு செய்து எங்களது தோப்பில் 921 தேக்கு மற்றும் 268 குமிழ் மரங்கள் உள்ளன என்று சான்று அளித்தனர். தற்பொழுது இந்த மரங்கள் அனைத்தும் 3 அடிக்கு மேல் வளர்ந்து உள்ளன, நாங்களும் TIST யிடம் இருந்து எங்களின் எல்லா உயிரியுடன் உள்ள மரங்களுக்கான ஊக்க தொகையை பெற தொடங்கியுள்ளோம். விவாசயிகளுக்கு ஏற்ற நல்ல ஒரு திட்டத்தை உருவாக்கிய TIST திட்டத்திற்கு முதலில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இரண்டாவதாக இன்னர்வீல் கிளப்பிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இணுவர்வீல் கிளப் 2009-ல் மாம்பாக்கம் பகுதியில் உள்ள TIST விவாசயிகளுக்கு இலவச கன்றுகளை வழங்கியது. நாங்களும் ஒரு சில நூறு கன்றுகளை இவர்களிடமிருந்து பெற்றுள்ளோம். நகரங்களில் உள்ள நிறுவனங்கள் TIST திட்டத்தில் இணைந்து கிராமங்களில் உள்ள விவாசயிகளுக்கு இலவச கன்றுகளை கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும், இது மாக அடைந்த சுற்றுபுறதழுவலை தூய்மைப் படுத்தவும் மற்றும் நல்ல உணவு பயிர்களை வளர்க்க உதவும்.



Member of Vadivel Small Group in their teak tree grove on 30.11.2009
வடிவேல் சிறுகழு உறுப்பினர் அவர்களது தேக்கு மரத் தோப்பில் 30.11.2009 அன்று



Member of Vadivel Small Group in their teak tree grove on 15.06.2010
வடிவேல் சிறுகழு உறுப்பினர் அவர்களது தேக்கு மரத் தோப்பில் 15.06.2010 அன்று

Thanks to Rotary Club, Omsakthi Small Group of Vellore Center

TIST quantifiers and coordinator visit our area regularly. They monitor our trees, share good knowledge with us on trees and agriculture. According to March 2010 quantification, we have totally 1,018 trees in our groves, in which there are 920 teak and 98 mango trees. TIST India made eminent businessmen of Rotary Club to visit our lands. These kind hearted business men of Rotary Club understood our interest towards planting trees and distributed thousands of free seedlings to TIST groups of our village. Due to various reasons it is very difficult to practice agriculture regularly, but still we are practicing it in a small piece of land by putting in all our efforts. Now, we have started to receive voucher payment from TIST for all our live trees, which is definitely an additional income from our land apart from agriculture. Thanks to TIST and Rotary Club. We heard that Rotary Club is distributing free seedlings to TIST farmers this year too, once again our since thanks to Rotary Club.



Members of Omsakthi Small Group all happy in their newly planted teak tree grove
ஓம்சக்தி சிறுகுழு உறுப்பினர்கள் அவர்களது புதிதாக நடப்பட்ட தேக்கு மரத்தோப்பில் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்

ரோட்டாரி கிளப்பிற்கு நன்றி, ஓம்சக்தி சிறுகுழு, வேலூர் மையம்

TIST கணக்கீட்டாளர்கள் மற்றும் ஒறுங்கணிப்பார் எங்கள் பகுதியை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் எங்களது மரங்களை ஆய்வு செய்கிறனர், அவர்கள் எங்களிடம் மரங்கள் மற்றும் விவாசயத்திற்கு தேவையான அனைத்து அறிவாற்றல் மற்றும் செயல்வழி பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்கின்றனர். மார்ச் 2010-ன் கணக்கெடுப்பின் படி எங்களின் தோப்புகளில் மொத்தம் 1018 மரங்கள் உள்ளன, இதில் 920 தேக்கு மற்றும் 98 மாமரங்கள் உள்ளன. TIST INIDA ரோட்டாரி கிளப்பில் உள்ள வளர்ந்த தொழிலதிபர்களை எங்களது தோப்பினை பார்வையிட அழைத்து வந்தார். பார்வையிட வந்த அனைத்து நல்ல உள்ளம் கொண்ட தொழிலதிபர்கள் மரம் நடுவதில் எங்களது ஆர்வத்தை கண்டு ஆயிரக்கணக்கான இலவச நாற்றுகளை ரோட்டாரி கிளப்பின் சார்பாக எங்களது கிராமங்களுக்கு வழங்கினார்கள். பல காரணங்களினால் எங்களால் தொடர்ந்து விவாசயம் செய்ய முடியவில்லை, இருப்பினும் நாங்கள் எங்களின் சொந்த சிறிய நிலப்பகுதியில் கடுமையான உழைப்பினால் விவாசயம் செய்து வருகிறோம். இப்பொழுது, TIST-யிடமிருந்து எங்களது எல்லா உயிருடன் உள்ள மரங்களுக்கான ஊக்க தொகையை பெற தொடங்கியுள்ளோம். இந்த ஊக்க தொகை கண்டிப்பாக எங்கள் நிலங்களில் இருந்து கிடைக்கும் கூடுதல் வருமானம் ஆகும். TIST மற்றும் ரோட்டாரிக் கிளப்பிற்கு எங்களது நன்றி. இந்த வருடமும் ரோட்டாரிக் கிளப் TIST விவாசயிகளுக்கு இலவச கன்றுகளை வழங்க உள்ளது என்று கேள்விப்பட்டோம், மீண்டும் ரோட்டாரிக் கிளப்பிற்கு எங்களது மணமார்ந்த நன்றி.

Own effort will fetch you more

Do not try to buy seedlings, that will be much costly and you will have to spend money on transport too. Instead, prepare your own seedlings. You can prepare high quality teak seedlings by spending just Rs.3 per seedling. Does that sound good, get in touch with your TIST trainer during Node or call 9003020842 to learn the best practice on preparing high quality seedlings.

உங்களது சொந்த உழைப்பு அதிக லாபம் பெற்று தரும்

நாற்றுக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சிக்காதீர்கள், அது அதிக செலவாகும் அதே நேரத்தில் நாற்றுக்களை வாகனத்தில் கொண்டு சொல்வதற்கும் செலவாகும். நீங்கள் முயற்சித்தால் நல்ல தரமான தேக்கு கன்றுகளை உங்கள் நிலங்களிலேயே தயாரிக்க முடியும், அதுவும் ஒரு கன்று வெறும் மூன்று ரூபாய்க்கு தயாரிக்க முடியும். இந்த நல்ல முறையை செயல்படுத்த TIST பயிற்சியாளரை நோடு கூட்டங்களில் அல்லது 90030 20842-ல் தொடர்புகொள்ளவும்.



A member of Vadivel small Group developing seedlings by his own efforts in their land
வடிவேல் சிறுகுழு உறுப்பினர் சொந்த உழைப்பில் அவர்களது நிலத்தில் நாற்றுக்களை தயாரிக்கிறார்

When you're curious, you find lots of interesting things to do. Walt Disney

Whoever is interested to have English copy of the below writeup on "Simple way to develop seedlings" can contract josephrexon@tist.org

கீழே வரும் இந்த எளிய முறையில் நாற்றுகள் தயார் செய்யும் முறை பற்றிய கட்டுரையை ஆங்கிலத்தில் பெற விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து இமெயில் எழுதவும் josephrexon@tist.org

எளிய முறையில் நாற்றுகள் தயார் செய்யும் முறை

TIST-ன் அனைத்து மாவட்ட சிறுகுழு உறுப்பினர்களும் தங்களின் நிலங்களில் வரப்போகும் ஏற்ற மழை காலங்களில் மரங்கள் நடவு செய்வதற்காக குறைவான செலவில் தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வைத்துக்கொள்ள இதுவே சரியான நேரமாகும். ஒவ்வொரு சிறுகுழுவும் தங்களுக்கு தேவையான நாற்றுகள் தயார் செய்ய தங்களின் நிலங்களில் உள்ள தரமான மண்ணை தங்களின் விருபத்திற்கேற்ப பாலிதீன் பைகளை கொண்டு நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மண்ணுடன் நன்கு மக்கிய எருவை 4-ல் ஒரு பங்கு கலந்து கொள்ளுங்கள். மண் நிரப்பிய பாலிதீன் பைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு நாற்று நடும் முன்தினம் அவற்றில் தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். மறுநாள் காலை மீண்டும் தண்ணீர் தெளித்து நாற்றுகளை அதில் நடவு செய்ய வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து வந்தால் போதும் நாமே எளிய முறையில் வளமான கன்றுகளை உற்பத்தி செய்து விடலாம். நாற்றுகளை அதிகமான வெயில் படமால் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் அதிகமான தண்ணீர் ஊற்றுவதையும் தவிர்க்க வேண்டும். இந்த முறையில் தேக்கு நாற்றுகளை தயாரித்தல், ஒரு தேக்க நாற்று வேறும் ரூபாய் மூன்று மட்டுமே ஆகும். மேற்கொண்டு தங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருப்பின், ஆதாவது எங்கே தேக்கு குச்சிகள் வாங்குவது, நல்ல விலையில் பாலிதீன் பைகள் எங்கே வாங்குவது என்றவற்றை தெரிந்து கொள்ள தங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

மேலும் சிறுகுழுக்களின் தெரிந்த நண்பர் மற்றும் உறவினர்களிடமும் இதை அறிமுகப்படுத்தி அவர்களையும் பயனடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.



New Small Groups of Villari Village have started new seedlings of their own efforts
விலாரி கிராமத்தில் புதிய சிறுகுழுக்கள் சொந்த உழைப்பில் புதிதாக மரக்கன்றுகள்
உற்பத்தி செய்துள்ளார்கள்

டிஐஎஸ்டி நிகழ்வில் பங்குகொள்ள அங்கத்தினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்

1. ஒவ்வொரு சிறு குழுவிலும் குறைந்தது மூன்று வெவ்வேறு குடும்பங்களை சார்ந்த 6 முதல் 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு சிறு குழுவும் குறைந்தது 1,000 உயிர் மரங்களை, டிஐஎஸ்டியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் வளர்க்க வேண்டும்.
3. டிஐஎஸ்டியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்குள் குறைந்தது 5,000 உயிர் மரங்களை கொண்டிருக்க வேண்டும்.
4. உங்கள் சிறு குழு ஒவ்வொரு வருடமும் 20, வருடங்களுக்கு அழிந்த அல்ல விழுந்தபோன மரங்களின் இடத்தில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
5. எல்லா சிறு குழுவும் கீரீன்ஹவுஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.
6. டிஐஎஸ்டி ஒரு வருடத்திற்கு ஒரு உயிர் மரத்திற்கு ரூ.150 (US \$0.03) கொடுக்கும் (கீரீன் ஹவுஸ் உடன்படிக்கையை படித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்).
7. புதர்கள் அல்லது 4மீ உயரத்திற்கு குறைவாக வளரும் இனவகை மரங்களை டிஐஎஸ்டி மரமாக கணக்கில் எடுத்து கொள்ளாது.
8. 2மீஇடைவெளிக்கும் குறைவாக பயிரிடப்படும் மரங்கள் கணக்கில் எடுக்க இயலாது.
9. 10 வருடங்கள் அதற்கு மேல் வளர்ந்த மரங்களையே டிஐஎஸ்டி அறுவடை செய்ய அனுமதியளிக்கும். எனினும் ஒரு வருடத்திற்கு 5 சதவிகிதத்திற்கு மேலாக அறுவடை செய்ய கூடாது.
10. ஒவ்வொரு சிறு குழுவும் 33 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குறுகியகால மரங்கள் இருக்கவேண்டும். (உ.த. தைலமரம்) தற்பொழுதிய குழுக்கள் 33 சதவிகிதத்திற்கு மேல் குறுகியகால கழற்சி முறை மரங்களை வளர்ப்பின் அவர்கள் 5 வருடம் (2012) வரை கூடுதலான மரங்களை வளர்க்க காலம் கொடுக்கப்படும். அல்லது இந்த தகுதியடையும் வரை மரங்களை அறுவடை செய்ய இயலாது.
11. டிஐஎஸ்டி சிறு குழுக்கள் ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயமாக ஆய்வாளர்களை அழைத்து தங்கள் தோப்பினை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மற்ற சிறு குழுவினரோடு சேர்ந்து ஆய்வின் பொழுது, ஆய்வாளர்களுக்கு உணவும், தங்கும் இடமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. சிறு குழு அங்கத்தினர் ஒன்றாக கூடி தங்களின் பயிற்சி முறைகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாவிட்டால் மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.
13. சிறு குழு அங்கத்தினர் தாங்கள் மரங்களை வளர்க்கும் நிலத்தின் உரிமை சான்றினை அளிக்க வேண்டும்.
14. குழுவின அங்கத்தினர்கள் டிஐஎஸ்டி பயிற்சியில் பங்கு கொண்டு மற்ற குழுக்களுடன் தங்களின் சிறப்பு பயிற்சி முறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
15. உங்கள் சிறு குழு உள்ள பகுதியில் மற்ற சிறு குழுக்களும் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வருடத்திற்குள் 100,000 மரங்களும் 5 வருடங்களுக்குள் 300,000 மரங்கள் வளர்க்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.